

T.C - 035

109/DD/23

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS  
DEPARTMENTAL TEST FOR AUDIT SUPERINTENDENTS OF HIGHWAYS  
DEPARTMENT - SECOND PAPER (ELEMENTARY BOOK-KEEPING)

(Without Books)

Maximum Time : 2.30 hours

Maximum Marks : 100

**IMPORTANT INSTRUCTIONS**

**DESCRIPTIVE TYPE**

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. In case of doubt, English version is the final..

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

- I. Answer any SIX of the following questions.

கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் ஆறினுக்கு விடையெழுதுக.

(6 × 4 = 24)

1. Give the Golden rules of the double entry accounting system.  
இரட்டைப்பதிவு முறையில் பொன்னான விதிகளை கூறுக.
2. What is the accounting treatment for insurance premium paid on the life of the Proprietor?  
உரிமையாளர் ஆயுள் மீது செலுத்தப்பட்ட காப்பீட்டு முனைமம்; கணக்கு பதிவியலில் எவ்வாறு பதியப்படுகிறது?
3. State the principle of double entry system of book keeping.  
இரட்டைப்பதிவு கணக்கியல் முறையில் கொள்கைகள் யாவை?
4. The need for bank reconciliation statement?  
வங்கிச் சரிக்கும் பட்டியலின் தேவை யாவை?

[Turn over

5. Write short notes on Unexpired expenses.

சிறு குறிப்பு வரைக பயன்தீராச் செலவுகள்.

6. Write short notes on Real accounts.

சிறு குறிப்பு வரைக சொத்து கணக்கு.

7. What are the steps to locate errors before preparing trial balance?

இருப்பாய்வு தயாரிப்பதற்கு முன்னர் பிழைகளை கண்டறிய படிநிலைகள் யாவை ?

8. What is Trade Discount?

வியாபாரத் தள்ளுபடி என்றால் என்ன?

II. Answer any SIX of the following.

கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் ஆறினுக்கு விடையெழுதுக.

(6 × 6 = 36)

1. Journalise the following transactions in the books of Velan 2018 May (4 × 1 ½ = 6)

3.5.2018 Cash in hand Rs.50,000; Cash at Bank Rs. 30,000

5.5.2018 Velan sold goods to Shanthi for Rs.15,000; against a Cheque and the same deposited in the Bank

7.5.2018 Received as commission Rs. 3,000/-

10.5.2018 Cash withdrawn from for personal use Rs.4,500/-

கீழ்க்கண்ட நடவடிக்கைகளை வேலன் புத்தகத்தில் குறிப்பேட்டில் பதிவு செய்க மே-2018

3.5.2018 கையிருப்பு ரொக்கம் ரூபாய் 50,000. வங்கியில் இருப்பு ரூபாய் 30,000

5.5.2018 வேலன் சரக்குகளை சாந்தி என்பவருக்கு காசோலை மூலம் ரூபாய் 15,000க்கு விற்பனை செய்து காசோலை வங்கியில் செலுத்தப்பட்டது.

7.5.2018 கமிஷன் ரூபாய் 3,000 பெறப்பட்டது.

10.5.2018 வங்கியிலிருந்து ரூபாய் 4,500 சொந்த செலவிற்றக்காக எடுக்கப்பட்டது.

2. What is debit and Credit balance in balancing of ledger accounts.

பேரேட்டுக் கணக்குகளை இருப்புக் கட்டுதலில் பற்று இருப்பு மற்றும் வரவு இருப்பு என்றால் என்ன?

3. Rectify the following errors which were located before preparing the Trial Balance (4 × 1 ½ = 6)

(a) Sales returns book was short totaled by Rs.2,000/-

(b) Goods purchased for Rs.200 was posted as Rs.2,000/-

(c) The sales book was overcast by Rs.1,500/-

(d) Cash paid to Varun Rs.2,400/- which was debited to Arun

இருப்பாய்வு தயாரிப்பதற்கு முன்னர் கீழ்க்காணும் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டது, அவற்றைத் திருத்தம் செய்க.

(அ) விற்பனைத் திருப்ப பேரேடு ரூபாய் 2,000 குறைவாக கூட்டப்பட்டது

(ஆ) ரூபாய் 200க்கு கொள்முதல் செய்யப்பட்டது ரூபாய் 2,000 மாக பதியப்பட்டது

(இ) விற்பனை பேரேடு ரூபாய் 1,500 கூடுதலாக கூட்டப்பட்டது

(ஈ) ரொக்கம் ரூபாய் 2,400 வருணுக்கு கொடுக்கப்பட்டது அருண் கணக்கில் பற்று வைக்கப்பட்டது.

4. Classify the following items into real personal and nominal accounts. (6 × 1 = 6)

Electricity Charge

Outstanding Rent

Discount Received

Goodwill

Capital

Cash

கீழ்வருவனவற்றை சொத்து கணக்கு மற்றும் பெயரளவு கணக்குகளாக வகை செய்க.

மின்சாரக் கட்டணம்

கொடுப்படா வாடகை

தள்ளுபடி வரப்பெற்றது

நற்பெயர்

முதல்

ரொக்கம்

5. What is double entry system?

இரட்டைப்பதிவு முறை என்றால் என்ன?

6. Prepare a Sales account of Raman from the following transactions.

1.6.2017 Raman sold goods to Anbu for cash Rs.2,000.

4.6.2017 Raman sold goods to Sukumaran by Cheque Rs.4,000

7.6.2017 Raman sold goods to Anbu on Credit Rs.4,000.

11.6.2017 Raman sold goods by cash Rs.2,500.

கீழ்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு ராமனின் விற்பனை கணக்கை தயார் செய்க.

1.6.2017 ராமன் சரக்குகளை அன்பு என்பவருக்கு ரொக்கத்திற்கு விற்பனை செய்யப்பட்டது ரூ.2,000.

4.6.2017 ராமன் சரக்குகளை சுகுமாரன் என்பவருக்கு காசோலை மூலம் விற்பனை செய்யப்பட்டது ரூ.4,000.

7.6.2017 ராமன் சரக்குகளை அன்பு என்பவருக்கு கடனிற்கு விற்பனை செய்யப்பட்டது ரூ.4,000.

11.6.2017 ராமன் சரக்குகளை ரொக்கத்திற்கு விற்பனை செய்யப்பட்டது ரூ.2,500

7. Kumar Company has incurred the following expenditures. Classify the following into Capital, Revenue and deferred revenue expenditure. (6 × 1 = 6)

- (a) Rs.5,000 spent on replacement of a worn out part of a plant.
- (b) Carriage expenses Rs.2,300.
- (c) Loss on sale of furniture Rs.2,500.
- (d) Rs.8,000 spent towards initial advertising expenses.
- (e) Free samples distributed for Rs.1,00,000 to introduce a New Product in the Market.
- (f) Salary paid to staff Rs.20,000.

குமரன் கம்பெனி செய்துள்ள கீழ்க்கண்ட செலவினங்களை முதலின வருவாயின மற்றும் நீள்பயன் வருவாயின செலவுகளாக வகைப்படுத்துக.

- (அ) ரூபாய் 5,000ம் தேய்ந்துபோன தளவாட பகுதியை மாற்றியதால் செலவழிக்கப்பட்டது.
- (ஆ) உள் கூலி செலவினம் ரூபாய் 2,300
- (இ) அறைகலன் விற்பனை செய்யப்பட்டதில் நட்டம் ஏற்பட்டது ரூபாய் 2,500.
- (ஈ) ஆரம்ப விளம்பரத்திற்காக ரூபாய் 8,000ம் செலவழிக்கப்பட்டது.
- (உ) சந்தையில் புதிய பொருளை அறிமுகம் செய்வதற்காக இலவச மாதிரிகள் ரூபாய் 1,00,000க்கு கொடுக்கப்பட்டது.
- (ஊ) பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது ரூபாய் 20,000.

III. Answer any FOUR of the following .

கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கிற்கு விடை எழுதுக.

(4 × 10 = 40)

1. Prepare a Trial balance as on 31<sup>st</sup> March 2020 from the following Balance of MS. Abdulla.

	Rs.		Rs.
Capital	2,00,000	Sales	75,000
Debtors	20,000	Discount Received	2,000
Rent paid	15,000	Allowed Discount	1,500
Bank overdraft	7,000	Wages	3,000
Creditors	8,500	Salaries	15,000
Premises	1,50,000	Commission paid	2,000
Opening Stock	35,000	Return inwards	1,000
Purchases	48,000	Travel Expenses	2,000

திருவாளர்கள் அப்துல்லாவின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளை கொண்டு 31.3.2020 நாளுக்குரிய இருப்பாய்வு தயார் செய்க.

	ரூபாய்		ரூபாய்
முதல்	2,00,000	விற்பனை	75,000
கடனாளிகள்	20,000	தள்ளுபடி பெறப்பட்டது	2,000
வாடகை வழங்கப்பட்டது	15,000	தள்ளுபடி அனுமதிக்கப்பட்டது	1,500
வங்கிமேல் வறைவுப்பற்று	7,000	கூலி	3,000
கடனீந்தோர்	8,500	சம்பளங்கள்	15,000
வளாகம்	1,50,000	தரகு பெறப்பட்டது	2,000
ஆரம்ப சரக்கிருப்பு	35,000	உள் திருப்புதல்	1,000
கொள்முதல்	48,000	பயணச் செலவு	2,000

What is the procedure of posting from journal to ledger?

குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எடுத்து எழுதுவதற்கான வழிமுறைகள் யாவை?

Prepare bank reconciliation statement of Mr. Vathiyar Traders from the following data as on 31.3.2021.

- Credit Balance as per pass book as on 31.3.2021 Rs. 25,000
- Bank Charges of Rs.600 had not been entered in the cash book.
- Out of the Cheques of Rs.35,000 paid into the bank a cheque of Rs.10,000 was not yet credited by the banker.
- Out of the cheques issued for Rs.45,000 Cheques of Rs.28,000 only presented for payment
- An Interest on Investment Rs.4,000 was collected by the banker directly but not entered in the cash book.
- A cheque of Rs.6,000 had been dishonoured prior to 31.3.2021. But not entry was made in the cash book.

கீழ்க்காணும் தகவல்களிலிருந்து வாத்தியார் டிரேடர்ஸ் அவர்களின் 31.3.2021 நாளை வங்கி சரிக்கும் பட்டியலை தயார் செய்க.

- 31.3.2021 ன்படி வங்கிப் புத்தகத்தின்படி வரவு இருப்பு ரூபாய் 25,000.
- வங்கி கட்டணம் ரூபாய் 600 ரொக்கப்புத்தகத்தில் பதியப்படவில்லை.
- வங்கியில் செலுத்தப்பட்ட காசோலைகளில் ரூபாய் 35,000ல் காசோலை ரூபாய் 10,000க்கானது வங்கியால் வரவு வைக்கப்படவில்லை.

- (ஈ) வழங்கிய காசோலைகளில் ரூபாய் 45,000ல் ரூபாய் 28,000க்கான ப6 செலுத்துவதற்காக வழங்கப்பட்டது.
- (உ) முதலீட்டின் மீதான வட்டி ரூபாய் 4,000 த்திற்கானது வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்டது ரொக்கப்புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை.
- (ஊ) ரூபாய் 6,000த்திற்கான காசோலை 31.3.2021 முன்னர் அவமதிக்கப்பட்டது ரொக்கப்புத்தகத்தில் பதிவுகள் ஏதுமில்லை.

4. Prepare three column Cash book of Mr.Rajan from the following transaction & balance the cash book on 31<sup>st</sup> May 2018.

2018 May

- 1 Cash in hand Rs.25,000, Bank Overdraft Rs.7,500
- 5 Paid into Bank Rs.12,500
- 8 Parasuraman settled his account for Rs.3,000, by giving a Cheque Rs.2,950.
- 10 Parasuraman's Cheque sent to bank for collection.
- 12 Cash withdrawn from Bank Rs.8,000
- 14 Parasuraman's Cheque returned dishonoured
- 15 Received from Ram a Currency note for Rs.5,000 and gave him a change for its.
- 18 Paid Rent Rs.500.
- 20 Bank Charges as per Pass book Rs.1,500.
- 25 Deposited in to bank all Cash In Excess of Rs.5,000

கீழ்க்காணும் தகவல்களிலிருந்து திரு.ராஜன் என்பவரது 31.5.2018 நாளை முடிவாக்கி ரொக்கப்புத்தகம் தயார் செய்க.

2018 மே

- 3 ரொக்க கையிருப்பு 25,000.  
வங்கிமேல் வரைவுப்பற்று 7,500.
- 5 வங்கியில் செலுத்தப்பட்டது 12,500.
- 8 பரசுராமன் கொடுக்க வேண்டிய தொகை ரூபாய் 3,000ஐ காசோலை மூலம் ரூபாய் 2,950 ஐ கொடுத்து அவருடைய கணக்கை சரி செய்து கொண்டார்.
- 10 பரசுராமன் காசோலை வங்கியில் செலுத்தப்பட்டது.

2018 மே

12. ரொக்கம் ரூபாய் 8,000 வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது.
14. பரசுராமன் காசோலை வங்கியால் அவமதிக்கப்பட்டது.
15. ரூபாய் 5,000த்திற்கான ஒரு கரன்சி நோட்டு ராம் இடம் இருந்து பெறப்பட்டு அவருக்கு சில்லறையாக கொடுக்கப்பட்டது.
18. ரூபாய் 500 வாடகை செலுத்தப்பட்டது.
20. வங்கிப் புத்தகத்தின்படி வங்கி கட்டணம் ரூபாய் 1,500.
25. அதிகபடியாக ரூபாய் 5,000 இருப்பு போக அனைத்து ரொக்கமும் வங்கியில் செலுத்தப்பட்டது.

The following trial balance was extracted from the books of Vasavi Traders as on 31<sup>st</sup> March 2018.

Particulars	Debit Rs.	Credit Rs.
Buildings	17,000	
Plant and Machinery	12,000	
Cash Purchases	40,000	
Credit Purchase	8,000	
Sales		70,000
Bills receivable	6,000	
Coal and water	1,500	
Office expenses	5,000	
Rent Received		2,000
Carriage outwards	3,000	
Repairs and Maintenance	1,000	
Wages	9,000	
Debtors and Creditors	19,000	17,000
Cash	5,000	
Opening Stock	18,000	
Capital		55,500
	<u>1,44,500</u>	<u>1,44,500</u>

Prepare trading and profit and loss account for the year ending 31<sup>st</sup> March 2018 balance sheet as on that date after considering the following.

- Depreciate Plant and machinery @20%
- Wages outstanding amount Rs.750
- 50% of Repairs and maintenance paid is for the next year
- Closing stock was value of Rs.15,000

வாசவி டிரேடர்ஸின் ஏடுகளிலிருந்து பெறப்பட்ட 2018 மார்ச் 31ம் நாளை இரூபட தரப்பட்டுள்ளன.

விவரங்கள்	பற்று ரூ	வரவு ரூ
கட்டிடங்கள்	17,000	
கருவி மற்றும் தளவாடங்கள்	12,000	
ரொக்க கொள்முதல்	40,000	
கடன் கொள்முதல்	8,000	
விற்பனை		70,000
பெற தக்க பில்கள்	6,000	
நிலக்கரி மற்றும் தண்ணீர்	1,500	
அலுவலகச் செலவுகள்	5,000	
வாடகை பெறப்பட்டது		2,000
வெளி வாடகை	3,000	
பழுதுகள் மற்றும் பராமரிப்புகள்	1,000	
கூலி	9,000	
கடனாளிகள் மற்றும் கடனீந்தோர்	19,000	17,000
ரொக்கம்	5,000	
ஆரம்ப சரக்கிருப்பு	18,000	
முதல்		55,500
	<u>1,44,500</u>	<u>1,44,500</u>

கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களை கவனத்தில் கொண்டு 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடை ஆண்டுக்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும் தயார் செய்யவும்.

சரிக்கட்டுதல்கள்

- பொறி மற்றும் இயந்திரத்தின் மீதான தேய்மானம் 20%
- கொடுபடவேண்டிய கூலி ரூபாய் 750
- செலுத்திய பழுதுபார்ப்புச் செலவில் பாதி அடுத்த ஆண்டிற்குரியது.
- இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூபாய் 15,000.